

உடனடி வெளியீட்டுக்காக

ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் (Brampton Sports Hall of Fame) ஆறு புதிய உறுப்பினர்களை உட்புகுத்துகிறது

ப்ராம்ப்ட்டன், ON (மார்ச் 29, 2022) – ஒவ்வொரு வருடமும் ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் (Brampton Sports Hall of Fame (BSHF)) ஆனது ப்ராம்ப்ட்டனில் தனிச்சிறப்பு வாய்ந்த பங்களிப்புகளைச் செய்த தனிநபர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. 2022 இல், விளையாட்டு துறையில் தாங்கள் செய்த அருமை பெருமைகளுக்காக ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் ஆறு புதியவர்களை உட்புகுத்துகிறது.

ஃப்ரான்க் ஃபாஸ்சியா (Frank Fascia) என்பவர் பேஸ் பால் வகையில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக கட்டியெழுப்புதல் வகைப்பாட்டில் உட்புகுத்தப்படுகிறார். அவர் சிறார்களுக்கான பேஸ்பால் விளையாட்டை ப்ராம்ப்ட்டனில் 1983 இல், விளையாடத் துவங்கினார்; மற்றும் NCAA விலும் விளையாடினார். ப்ராம்ப்ட்டன் சீனியர் ட்வின்ஸ் (Brampton Senior Twins) இல் 1991 இல் நிறுவன உறுப்பினர் இவரேயாவார்; 2007 இல் ப்ராம்ப்ட்டன் மைனர் பேஸ்பால் இன்க் (Brampton Minor Baseball Inc., இல் பயிற்றுவிப்பாளராக இருந்து, COBA மற்றும் பேஸ்பால் ஒன்ட்டாரியோ (Baseball Ontario) ஆகியவற்றில் பல பதவிகளை வகித்தார் மற்றும் சேவை புரிந்தார். 2022 இல், ஷெடரிடான் கல்லூரி (Sheridan College)யின் முதலாவது அணிக்கான தலைமை பயிற்றுவிப்பாளராக தேர்வு செய்யப்பட்டார்.

ப்ரேய்ம்நாத் (ப்ரேய்ம்) பெர்சாத் (Pramnauth (Pram) Persaud) என்பவர் கிரிக்கெட் வகையில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக கட்டியெழுப்புதல் வகைப்பாட்டில் உட்புகுத்தப்படுவார். இவர் முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர் மற்றும் நிர்வாகி ஆவார்; கியூபெக்-இல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு இவருடைய 45 ஆண்டுக்கால சேவைக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகளின் ஹால் ஆஃப் ஃபேம்-இல் 2020 ஆம் ஆண்டில் உட்புகுத்தப்பட்டார்; இது ஒன்ட்டேரியோவில் இவருடைய கடந்த 35 ஆண்டு கால ஈடுபாட்டுக்காக 10 ஆண்டுகளுக்கு

முன்பு நிகழ்ந்தது. ப்ராம்பட்டனில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக இவர் பெரும் பங்காற்றினார்; இதனால் வெறும் ஐந்து ஆண்டுகளில் 15 கிரிக்கெட் கிளப்புகளாக மட்டுமே என்பதிலிருந்து 62 கிளப்புகள் என்று உயர்ந்தது.

பேட் ஓ டூல் (Pat O'Toole) லாக்டோஸ் விளையாட்டு வகையில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக தடகளம் கட்டியெழுப்புதல் வகைப்பாட்டில் உட்புகுத்தப்படுவார். அவர் 1998ஆம் ஆண்டிலிருந்து ப்ராம்பட்டனில் வசிக்கிறார்; ஒரு வீரராக இருந்தபடி பாக்ஸ் மற்றும் களம் ஆகிய இரு தரப்பிலுமான லாக்ரோஸ் விளையாட்டில், சிறிய பெரிய மற்றும் சர்வதேச அளவில் அவர் சாதித்த சாதனைகளுக்காக கவுரவிக்கப் படுகிறார். அவர் ரோச்சஸ்ட்டர் நைட்வாக்ஸ் (Rochester Knighthawks) உடன் நடைபெற்ற 16 சீஸன்களில் 12 இல் விளையாடினார்; இன்னமும் அவர் அதில் ஒரு துணை பயிற்றுவிப்பாளராக செயல்பாட்டுடன் இருக்கிறார். இவர் ப்ராம்பட்டன் மைனர் லாக்ரோஸ் சங்கத்தின் (Brampton Minor Lacrosse Association) முன்னாள் தலைவரும் ஆவார்.

டயானா தத்தம் (Tamara Tatham) எனும் பெண் கூடைப்பந்து விளையாட்டு வகையில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக தடகளம் கட்டியெழுப்புதல் வகைப்பாட்டில் உட்புகுத்தப்படுவார். சர்வதேச அளவில் அவர் விளையாடிய வகையில் கனடாவுக்கு பிரதிநிதித்துவம் செய்து 164 ஆட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்; 2007 இல் துவங்கி முதுநிலை அளவில் 157 ஆட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். 2015 FIBA அமெரிக்க தகுதி பெறுதல் போட்டியில், மற்றும் 2015 பேன் ஆம் கேம்ஸ் இல் (Pan Am Games), தங்கம் வென்றிருக்கிறார். 2012 மற்றும் 2016 ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்; பல வெளிநாடுகளிலும் பெயர் பெற்றிருக்கிறார். ஓய்வு பெற்ற பிறகும் கூட பல அணிகளுக்காக பயிற்றுவிப்பாளராக சேவையாற்றி வருகிறார்.

தேவ் ஷர்மா, இவர் தடகளம் மற்றும் மைதானம் வகையில் அவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக பழுத்த அனுபவசாலி என்ற முறையில் உட்புகுத்தப்படுவார். 2015 இல் 80 வயதை எட்டிய பிறகும் கூட அவர் பல பதக்கங்களைப் பெற்றுள்ளார். 1988 முதல் 2016 வரை, கனடியன் மாஸ்டர்ஸ் அத்லெட்டிக்ஸ் இன்டோர் மற்றும் அவுட்டோர் சாம்பியன்ஷிப்புகள் மற்றும் ஒன்ட்டாரியோ மாஸ்டர்ஸ் அத்லெட்டிக்ஸ் சாம்பியன்ஷிப்புகள் ஆகியவற்றில் உட்பட 203 பதக்கங்களைச் சேகரித்துவிட்டார். 2016இல், ப்ராம்பட்டனில், கனடா 55+ விளையாட்டுக்கள்

மற்றும் ப்ராம்ப்ட்டன் டிஸ்ட்ரிக்ட் 55+ விளையாட்டுக்கள் ஆகியவற்றிலும் பங்கேற்று பதக்கங்களை வென்றுள்ளார்.

வால்லி ஸ்லாக்கி (Wally Slocki), மார்ஷியன் தற்காப்புக் கலைகளில் இவர் காட்டிய அர்ப்பணிப்புக்காக பழுத்த அனுபவசாலி பிரிவில் உள்சேர்க்கப்படுவார். இதன் வகையில் அவர் கருப்பு பெல்ட் வென்றவர் ஆவார்; அவர் ஒரு போட்டியாளராக பல கோப்பைகளை வென்றுள்ளார் மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள போட்டிகளில் "தி லெஜண்டரி கனடியன்" என்று அங்கீகரிக்கப்பட்டார். 1967, 1968 மற்றும் 1970 இல் அவர் கனடிய சாம்பியன்ஷிப்பையும், 1972, 1973 மற்றும் 1974 இல் ஒன்ட்டாரியோ சாம்பியன்ஷிப்பையும் வென்றார். ஸ்லோக்கிக்கு கற்பிப்பதில் பேரார்வம் இருந்தது; 1960களின் பிற்பகுதியில் ஈச்ட்டர்ன் கராத்தே (Eastern Karate) அமைப்பை ப்ராம்ப்ட்டன் நகரில் நிறுவினார்; இதுவே பின்னர் கனடியன் ஸ்கூல் ஆஃப் ஹெல்த் அண்ட் செல்ஃப் டிஃபென்ஸ் (Canadian School of Health and Self Defense) என்று அழைக்கப்பட்டது. உடல்நலம் மற்றும் தற்காப்பு பள்ளி. தனிப்பயனாக்கப்பட்ட கார்ப்பரேட் மேலாண்மை கருத்தரங்குகளுக்கு அவர் தொடர்ந்து பயிற்சி அளித்து கற்பித்து வருகிறார்.

ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் உட்புகுத்தப்படுபவர்கள் பற்றி மேலும் அறிய வருகை புரியவும்: www.brampton.ca/bshf.

ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் என்பது 1979 ஆம் ஆண்டில் ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகத்துடன் இணைந்து விளையாட்டுத் துறைக்கென அர்ப்பணிப்பு கொண்ட ஒரு குழுவினால் துவக்கப்பட்டது. இது 7575, தெற்கு கென்னடி சாலை-யில் உள்ள CAA மையத்தில் (CAA Centre) அமைந்துள்ளது.

2022 ஆண்டுக்கான ஆள்சேர்ப்பு வைபவம்

41^{ஆவது} வருடாந்திர ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம்-க்காக புதியவர்கள் சேர்க்கப்படும் வைபவம், மே 3 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ரோஸ் ப்ராம்ப்ட்டன் கட்டிடத்தில் நடைபெறும்; இதில் முக்கியமான பேச்சாளராக இருப்பவர் ஸ்போர்ட்ஸ் நெட் சென்ட்ரல் அண்ட் ஸ்போர்ட்ஸ் நெட் 590 தி ஃபேன் (Sportsnet Central and Sportsnet 590 The FAN) ஐச் சேர்ந்த கென் ரீட் (Ken Reid) ஆவார். \$55 கட்டணம் கொண்ட டிக்கெட்டுகளை இங்கு பெற்றுக்கொள்ளலாம்: www.rosetheatre.ca.

2023 பெயர் நியமனம் செய்தல்

நமது நகரில் விளையாட்டுத் துறைக்கு என சிறப்பாக தனித்துவமாக பங்காற்றியவர்கள் என உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் உள்ளனரா? 2023 ஆண்டுக்கு என பெயர் நியமனம் செய்யப்படுவதற்கான படிவத்தை பதிவிறக்கம் செய்யவும்! பெயர் நியமனம் செய்வது என்பது, ஜூன் 15, 2022 வரை ஏற்றுக்கொள்ளப்படும்.

அறிஞர் கூற்றுக்கள்

“2022 ஆம் ஆண்டிற்கான ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் வகுப்பிற்கு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டிற்காக உட்புகுத்தப்பட இருப்பவர்கள் சமூகத்தில் விளையாட்டுகளுக்கு தனித்தோங்கிய பங்களிப்புகள் மற்றும் சாதனைகளை செய்தவர்கள் ஆவர்; இவர்கள் தங்கள் விளையாட்டுத்துறை பாதையில் தலைமைத்துவம் மற்றும் உந்து சக்தி கொடுத்தவர்கள் ஆவர். இவர்கள் ப்ராம்ப்ட்டன் நகரை தங்கள் சொந்த ஊராக கொண்டவர்கள் என்று கூறுவதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.”

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் குழுவானது நமது கடந்த காலத்தில், தற்போது மற்றும் எதிர்கால விளையாட்டுக்களை கௌரவிக்கிறது. இதில் 2022 ஆம் ஆண்டுக்காக சேர்க்கப்பட இருப்பவர்கள் தங்கள் விளையாட்டுத்துறை காலம் முழுவதுமாக ப்ராம்ப்ட்டன் நகரத்தில் இருப்பவர்களுக்கு பெருமையையும் புத்துணர்ச்சியையும் கொடுத்தவர்கள் ஆவர். மே மாதம் 3ஆம் தேதி நடைபெற உள்ள இந்த ஆண்டுக்கான நேரில் இருந்தபடி உட்புகுத்தப்படும் வைபவத்தில் கலந்து கொள்ளவும், கொண்டாடவும், அனைவரையும் நான் அழைக்கிறேன்.”

- *ஜெஃப் பவ்மன், கவுன்சிலர் வார்டுகள் 3 & 4; உறுப்பினர் ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“ப்ராம்ப்ட்டன் ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேம்-க்காக சேர்க்கப்படும் நபர்களைப் பற்றி அறிவிப்பதில் பரவசம் கொள்கிறோம். புதிதாக சேர்க்கப்படும் இந்த ஆறு நபர்களும் நமது சமூகத்தில் விளையாட்டுத் துறையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்பு

கொண்டவர்களாக இருப்பார்கள். ப்ராம்ப்ட்டனில் விளையாட்டுகளுக்காக இப்படி ஒருவர் இருப்பது உங்களுக்குத் தெரிந்தால் அவர் பெயரை நியமனம் செய்யுங்கள்.”

- டக் வில்லான்ஸ், நகர கவுன்சிலர் வார்டுகள், 2 & 6; உறுப்பினர் ப்ராம்ப்ட்டன் ஹால் ஆஃப் ஃபேம் குழு, ப்ராம்ப்ட்டன் நகரம்

“ப்ராம்ப்ட்டன் ஸ்போர்ட்ஸ் ஹால் ஆஃப் ஃபேமஸ் ஆனது ப்ராம்ப்ட்டன் நகரிலும் அதற்கு அப்பாலும் உள்ள நமது சமூகத்தில் இருக்கும் விளையாட்டுகளை முன்னோக்கி உந்திச் செல்வதற்கு உதவுகின்ற தனித்தோங்கி நிற்கும் வீரர்களைக் கொண்டாடி வருகிறது. மே மாதத்தில் நடக்கவிருக்கும் உட்புகுதல் வைபவத்தில் எங்களுடன் சேர்ந்து 2023 ஆம் ஆண்டிற்காக யாரேனும் ஒருவரை நியமனம் செய்யுங்கள்.”

- பால் மோர்ரிஸன், இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்

-30-

கனடா நாட்டில் மிக விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ப்ராம்ப்ட்டன் தன் வசத்தில் 700,000 மக்களையும் 75,000 வணிக அமைப்புக்களையும் கொண்டிருக்கிறது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் பொதுமக்களை மனத்தில் வைத்தே செய்கின்றோம். பலதரப்பட்ட சமுதாயத்தினர் எங்களுக்கு வலு சேர்க்கின்றனர், முதலீட்டை நாங்கள் ஈர்க்கிறோம், தொழில்நுட்பரீதியில் மற்றும், சுற்றுச்சூழல்ரீதியிலான புதுமைப் படைத்தலில் முன்னணி வகிப்பதற்கான பயணத்தில் நாங்கள் சென்றுகொண்டிருக்கிறோம். பாதுகாப்பான, நிலைத்து நிற்கவல்ல மற்றும் வெற்றிகரமான ஆரோக்கியமிக்க ஒரு நகரைக் கட்டமைப்பதற்கான வளர்ச்சிப்பாதையில் நாங்கள் பங்கு வகிக்கிறோம். [Twitter](#), [Facebook](#), மற்றும் [Instagram](#) ஆகியவற்றில் எங்களுடன் இணையுங்கள். www.brampton.ca இல் இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்.

ஊடக தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகர பன்முக கலாச்சார ஊடகம்
multiculturalmedia@brampton.ca